ஆசிரியர்கள் உட்பட அரசு அலுவலகங்களின் அங்கீகரிக்கப் பட்ட சங்கங்கள் ஆகியவர்களுக்கு இக்குழு முழு வாய்ப் பளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்ருேம்.'' ஆன யினல் அவர்கள் இருந்து தீர வேண்டுமென்ற அவசியம் இல்லே. இல்லாமலேயே தங்களுடைய கருத்தைத் தாராளமாகச் சொல்லலாம்.

(திரு. ஜேம்ஸ் எழுந்தார்).

மாண்புமிகு பேரவைத் தலேவர்: இதன் மேல் டிபேட் இல்லே.

5. தகவல் கோரல் (தொடர்ச்சி).

(ஆ) கன்னியாகுமரி மாவட்டத்தை மீண்டும் கேரளத் தோடு இணைப்பது குறித்து கேரள சட்ட மன்றத்தில் எழுப்ப பட்ட பிரச்சினை குறித்து.

திரு. ஜே. ஜேம்ஸ்: தலேவர் அவர்களே, ஒரு முக்கிய மான விஷயம். நேற்றையதினம் கேரள சட்டசபையில் கன்னியாகுமரி மாவட்டத்தை மீண்டும் கேரளத்தோடு இணைப் பதற்காக பிரச்னே எழுப்பப்பட்டிருக்கிறது .இதற்கு முன்ன தாக 2, 3 மாதங்களுக்கு முன்பாகவும், நெருக்கடி நிலேமை இருந்த போதும் கூட சட்ட மன்றத்தில் இந்தப் பிரச்னே எழுப் பப்பட்டது.

மாண்புமிகு பேரவைத் தலேவர்: நம்முடைய அவையின் மரபுப்படி எழுத்து மூலம் தந்திருக்கிறீர்களா? அதைக கொண்டு வரவில்லே என்பதற்காக எழுப்புகிறீர்களா என்பது தெரியவில்லே. எதன் அடிப்படையில் இதைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லே.

திரு. ஜே. ஜேம்ஸ்: தலேவர் அவர்களே, நீங்கள் முன்பு இந்த அவையின் அங்கத்தினராக இருந்த போதுகூட இந்தப் பிரச்னே எழுப்பப்பட்டது, அப்போது கூட எந்த விதிமுறைக்கும் உட்பட வில்லே. ஆகவே இது விதிமுறைக்கு மாறுபட்டு இருந்தாலும் கூட அனுசரித்து . . . .

மாண்புமிகு பேரவைத் தலேவர்: யாரிடம் விளக்கம் கேட்கிறீர்கள்? அந்த சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் இந்த விளக்கம் இருக்கிறதா, தகவல் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளாமல், திடீரென்று சிக்கலான ஒரு பிரச்னேயை எழுப் பினல் அதற்குப் பதிலளிக்க அவர்கள் தயாராக இருக்கிருர். களா?

மாண்புமிகு திரு. கி. மனோகரன் : ஏற்கனவே இந்தப் பிரச்சினை குறித்து இந்தச் சபையில் விவாதிக்கப்பட்டது. திடீர் திடீரென்று பிரச்சினையைக் கிளப்பும்போது போதுமான தகவல் இல்லாமல் இருக்கிற நேரத்தில், அதற்குப் பதில் அளிக்கின்ற வாய்ப்பு ஆட்சித் தரப்பில் இல்லாமல் போகும் என்ற காரணத்தால் திடீர் திடீரென்று இந்தப் பிரச்சினையை — இப்படிக் கிளப்புகிற மரபை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்பதை எனது மதிப்பிற்குரிய உறுப்பினர் திரு. ஜேம்ஸ் அவர்கள் கவனத்திற்கு வைக்கிறேன்.

திரு. ஜே. ஜேம்ஸ் : ஒரு கிளாரிபிகேஷன். இதிலே ஏதாவது அன்பார்லிமெண்டரியாக இருந்தால் எக்ஸ்புன்ஜ் பண்ணுங்கள்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : கனம் உறுப்பினர் நிரம்ப அனுபவம் உள்ளவர் — அதைச் சொல்லவில்லை.

மாண்புமிகு திரு. கி. மனோகரன் : அன்பார்லிமெண்டரி பிரச்சினைக்கு இடம் இல்லை. இந்தப் பிரச்சினை 'இர்ரெலவன்ட்' என்பதிலே வருகிறது.

[முற்பகல் 10-10]

திரு. ஜே. ஜேம்ஸ் : தலைவரவர்களே, முக்கியமாக பத்திரிக்கைகளில் எல்லாம் காலையில் செய்தி வந்திருக்கிறது. ஆகவே அமைச்சர் அவர்கள் இதுபற்றி தெரிவிப்பார்களா என்பது வேறு. ஒரு வேளை இது முடிந்து போன பிரச்சினை என்று அமைச்சர்கள் சொல்லியிருந்தால்,

* * * * *

அப்படி இல்லாத காரணத்தால் பத்திரிகையில் வந்திருக்கிறது.

மாண்புமிகு திரு. ச. இராமச்சந்திரன் : தலைவரவர்களே, கேரள சட்டமன்றத்தில் உள்ள * * * பற்றி இங்கே பேசுவது சரியாகாது. அது உரிமைப் பிரச்சினையாகிவிடும். அதைக் குறிப்பேட்டிலிருந்து நீக்க உத்திரவிட வேண்டுகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : இந்தப் பிரச்சினையில் அரசு தரப்பில் தற்போது ஏதும் தயாராக இல்லை என்று சொல்லுகிறார்கள்.

---

* மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க பிற்பகல் 10-10 இல் சில சொற்கள் அகற்றப்பெற்றன.

Thiru J. James: This is a matter which affects my district.

மாண்புமிகு திரு. கி. மனோகரன்: தலைவரவர்களே, பெரு மதிப்பிற்குரிய உறுப்பினர் ஜேம்ஸ் அவர்களுக்கு உங்கள் மூலமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புவது, இது குறித்து தனியாக விவாதிக்க வேண்டும் என்று திரு. ஜேம்ஸ் அவர்கள் விரும்புவாரேயானால், எந்த முறையில் அப்படிப்பட்ட ஒரு விவாதத்திற்கு வழிவகை செய்வது என்பதை நீங்களாக யோசித்து, 'கால் அடென்ஷன் நோட்டீஸ்' மூலமாகவோ, 'அட்ஜர்ன்மெண்ட் மோஷன்' மூலமாகவோ, 'ரெஸலூஷன்' மூலமாகவோ, ஏதாவது ஒரு வழியில் நீங்கள் பார்த்து ஒத்துக் கொண்டு, அப்படிக் கொண்டு வருவதுதான் நியாயமாக இருக்குமே தவிர, இப்போது நேரத்தையும் செலவழித்துக் கொண்டு, எங்களையும் சிரமப்படுத்துகிறீர்கள். ஆகையால் தயவு செய்து இதை விட்டுவிட வேண்டும் என்று திரு. ஜேம்ஸ் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: ரூல் 68-ஐ படித்து விடுகிறேன். 68-வது விதியில்

'Save in so far as is otherwise provided in the Constitution or in these rules, no discussion of a matter of general public interest shall take place except on a motion made with the consent of the Speaker"

என்று தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னால் படித்திருந்து, அவையில் தலைவர் சொல்லத் தவறியிருந்தால், அரசுத் தரப்பில் சொல்லத் தவறி இருந்தால், தயவு செய்து அதோடு விட்டுவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

திரு. ஜே. ஜேம்ஸ்: தலைவரவர்களே, தாங்கள் இது சம்பந்தமாக ரூல் 42-ன்கீழ் 'மோஷன்' கொண்டு வந்தால் அனுமதிக்கலாம் என்று அப்படி ஆலோசனை கூறுகிறீர்கள் என்றால் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதற்கும் கூடத்தேவை இல்லாத காரணத்தால் தான், தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேனே தவிர, அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேனே தவிர, வேறு உள் நோக்கம் கற்பிக்கவோ, சிக்கலான பிரச்னையாக ஆக்கவோ அல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பேரவையில் அரசுத் தரப்பில் தகவல் இல்லை, தயாராய் இல்லை என்று சொல்கிறார்கள். அதையே எழுப்பிக் கொண்டிருந்தால் என்ன பொருள்?

திரு. ஜே. ஜேம்ஸ் : தலைவரவர்களே, அமைச்சர் அவர்கள் நான் சொல்வதற்கு முன்பே தகவல் இல்லை என்று சொல்லி விட்டார்கள். நான் சொல்ல விரும்புவதை சொல்லி முடிப்பதற்கு அவகாசம் கொடுங்கள். நான் நீண்ட பிரசங்கம் செய்ய விரும்பவில்லை. ஒன்றே ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஏற்கெனவே இரண்டு மாதத்திற்கு முன்பு எழுப்பினார்கள். இப்போது மீண்டும் எழுப்புகிறார்கள். அதில் முக்கியத்துவம் இருக்கிறது என்பதைக் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நீங்கள் ஸ்டேட்மெண்டாகவோ அல்லது தலைவர் மூலமாகவோ கொடுங்கள். நாளைக்கு அரசை தகவல் கொடுக்கச் சொல்கிறேன். இப்போது நேரம் இல்லை.

திரு. க. சுப்பு : தலைவரவர்களே, ஏற்கனவே எந்த விதியின் கீழ் இந்தப் பிரச்னையை எழுப்புகிறீர்கள் என்று கேட்கிறார்கள். இது போன்ற மரபுகளைக் காப்பாற்ற விதிமுறை இல்லை என்றாலும், தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது, ''ரெசிடுவரி பவர்'' இருக்கிறது. ''ரெசிடுவரி பவர் ஆப் தி ஸ்பீகர்—242-வது விதி இருக்கிறது''. நீங்கள் அந்த அதிகாரத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்று கேட்கத் தான் திரு. ஜேம்ஸ் எழுந்து நிற்பது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நீங்கள் சொன்ன 242-வது விதியையும் படித்தேன். அதற்கும் தலைவர் ஒப்புதல் வேண்டும். நான் ஒப்புதல் தரவில்லை. ஆகவே அதற்கு மேல் பிரச்னை இல்லை.

திரு. க. சுப்பு : தலைவரவர்களே, ஒப்புதல் தந்த பிறகு தான் ஜேம்ஸ் எழுந்து பேசுகிறார். ஒப்புதல் 'இம்பிளைட்,' கன்சென்ட் ஆப் தி ஸ்பீக்கர் ஈஸ் இம்பிளைட்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திரு. ஜேம்ஸ் அவர்கள் ஒரு 'கிளாரிபிகேஷன்' என்று சொல்லிவிட்டு, இன்னொரு மாநிலப் பிரச்னையை, அரசுத் தரப்பில் தயாராக இல்லாத பிரச்னையை எழுப்புகிறார்.

திரு. க. சுப்பு : தலைவரவர்களே, அரசுத்தரப்பில் தயராக இல்லை என்று சொல்லி முடித்துவிடுவதாக இருந்தால் நான் ஆட்சேபணை செய்யவில்லை.

மாண்புமிகு திரு. கி. மனோகரன் : தலைவரவர்களே, மன்னிக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அது பாயிண்ட் ஆப் ஆர்டர் இல்லை.

LEGISLATIVE ASSEMBLY
வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS

THIRU K. SUPPU: Let me state whether it is a point of order or not. You are the Leader of the House. You are not the Speaker. I am on a point of order.

THE HON. THIRU K. MANOHARN: There is no scope for Point of Order at all. That is why I am saying......................

THIRU DURAI MURUGAN: It is none of your business to say that it is not a point of order.

Mr. SPEAKER: There is no point of order.

THE HON. THIRU K. MANOHARAN: It is a veritable trio.

நான் தயவு செய்து தெரிவித்துக்கொள்கிறேன்— ''பாயிண்ட் ஆப் ஆர்டர்'' அல்லவா என்று தீர்மானிக்கிற உரிமை எனக்கு இல்லை என்பதை உணர்ந்து சொல்கிறேன். நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது இதிலே ''பாயிண்ட் ஆப் ஆர்டருக்கு'' இடம் இல்லை என்பதுதான். இது என்னுடைய கருத்தாகும்.

திரு. க. சுப்பு: நான் என்னுடைய கருத்தைச் சொன்னதற்குப் பிறகு மாண்புமிகு பேரவை முன்னவர் அவருடைய கருத்தை எடுத்துச் சொல்லலாம். இப்படிச் சில இடங்களில் விதிமுறை இல்லாமல் இருக்கலாம். பேரவைத் தலைவர் உறுப்பினர்கள் பல பிரச்னைகளை எழுப்புவதற்கு அனுமதி கொடுக்கலாம் என்று இங்கே மாண்புமிகு உறுப்பினர் திரு. ஜேம்ஸ் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இந்தப் பிரச்னைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

திரு. க. சுப்பு: ரூல் 42-ல் என்ன சொல்லப்பட்டிருந்தாலும் சபையில் ஒரு பிரச்னையை எழுப்பப் பேரவைத் தலைவர் அனுமதி அளிக்கலாம். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இப்படி முக்கியமான பிரச்னைகளில் பேசுவதற்கு அனுமதி அளிக்கலாம்

The residuary powers of the Speaker have not been utilised properly.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: தயவு செய்து இந்தப் பிரச்னையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இப்பிரச்னையை கிளப்புவது சரியாக இருக்காது. திடீரென்று வந்து தலைவர் அனுமதி தர வேண்டுமென்று சொல்லி அரசுத் தரப்பில் தயாராக இல்லாத நிலையில் பிரச்னையைக் கிளப்புவது என்பதை இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள் இந்தப் பிரச்னையைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திரு. ஏ. ஆர். மாரிமுத்து: இப்படிப்பட்ட பிரச்சனைகளை விவாதிப்பதற்கு பார்லிமெண்டில் ஒரு நடைமுறை இருக்கிறது. அதைப் பின்பற்றி, அவைத் தலைவர் இப்படிப்பட்ட தீர்மானங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. கூத்தகுடி ச. சண்முகம் : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, ஒரு பிரச்னை கிளப்பப்படுகிற நேரத்தில் ஒரு தடவை உட்காருங்கள் என்று சொன்னால் உட்காராமல், ஒன்பது தடவை சொன்னால்தான் உட்கார வேண்டுமா? உட்காருங்கள் என்று சொன்ன பிறகும் பேசிக் கொண்டிருப்பது முறையாகுமா என்பதைக் கொஞ்சம் விளக்கினால் நலமாக இருக்கும்.

திரு. ஜே. ஜேம்ஸ் : தங்களுக்கு இந்த அவையில் '' புரோஸீஜர் '' நன்கு தெரியும். அன்றைக்குத் தாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்ற போது பல நேரங்களில் இப்படிப்பட்ட பிரச்னைகளைக் கிளப்பியிருக்கிறீர்கள். அன்றைக்குத் தாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது மாண்புமிகு கருணாநிதி அவர்கள் முதலமைச்சர்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : இப்படிப்பட்ட ஒழுங்குப் பிரச்னைகளை நான் கிளப்பவில்லை. தயவுசெய்து இந்தப் பிரச்னை முடிந்த பிறகு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

திரு. மு. அம்பிகாபதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் என்னுடைய கட்சிக்காரரின் கேள்விக்கு தாங்கள் பதில் சொல்வதற்கு முன்னால் இன்னொரு உறுப்பினர் பேச முடியுமா ?

திரு. துரை முருகன்: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, இரண்டு பேர் ஒரே நேரத்தில் நிற்கலாமா ?

மாண்புமிகு பேரவைத் தலைவர் : கனம் உறுப்பினர் நிற்கலாமா ?

*திரு. மு. கருணாநிதி : தலைவரவர்களே திரு. அம்பிகாபதி அவர்கள் ஒரு நல்ல கேள்வியை இங்கே எழுப்பினார்கள். அவருடைய கட்சியைச் சார்ந்த உறுப்பினர் சண்முகம் அவர்கள் கேட்ட பிரச்னைக்கு நீங்கள் பதில் சொல்வதற்கு முன்னால் திரு. ஜேம்ஸ் அவர்கள் எழுந்திருக்கலாமா என்று கேட்டார்கள். நான் தங்கள் மூலம் கேட்டுக் கொள்வது, காங்கிரஸ் கட்சி உறுப்பினர் திரு. மாரிமுத்து ஒரு பிரச்னையை எழுப்பி, அதற்குத் தாங்கள் பதில் சொல்வதற்கு முன்பாக கூத்தக்குடி சண்முகம் ஒரு பிரச்னையை எழுப்பலாமா ?

மாண்புமிகு பேரவைத் தலைவர் : மாண்புமிகு உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன், நடைமுறையை நன்கு புரிந்து கொண்டு பிரச்சினைகளைக் கிளப்ப வேண்டும். ''பாயின்ட் ஆப் ஆர்டரானாலும் சரி, கிளாரிபிகேஷனானாலும் சரி, எதுவானாலும் என்னுடைய அனுமதியைப் பெற்றுப் பேசினால் நலமாக இருக்கும்.

திரு. கூத்தகுடி ச. சண்முகம் :

* * *

(முற்பகல் 10.20)

திரு. கூத்தகுடி ச. சண்முகம் : பேரவைத் தலைவர் அவர்களின் அனுமதியோடுதான் நான் பேசினேன். எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் அதை அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : பேரவைத் தலைவரைப் பற்றி* என்று சொன்னாரே, அதை நீக்கிவிடும்படி உத்தரவிடுகிறேன்.

மாண்புமிகு திரு. ச. இராமச்சந்திரன் : [* *] பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டனவா என்று நான் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: * * *
அந்த வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கிவிட நான் உத்தரவிடுகிறேன்.

திரு. ஜே. ஜேம்ஸ்: தாங்கள் உறுப்பினராக முன்பு இந்த அவையில் இருந்தபோதும் இதே பிரச்சினையை நான் எழுப்பி இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிற, அன்றைய தினம் மாண்புமிகு முதல் அமைச்சராக இருந்த அவர்கள் அதற்கு ஒரு பதில் கூறியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட முக்கியமான காரியங்களை நாம் கேள்வி நேரம் முடிந்ததும், மற்ற அலுவல்களுக்குப் போவதற்கு முன்பாக, பாராளுமன்றத்தில் ''ஸீரோ ஹவர்'' என்றிருப்பதைப்போல் இங்கும் ஒரு மரபைக்கடைப்பிடித்து வந்தோம். அது இன்றைய தினம் எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் புலவர் கோவிந்தன் அவர்களுக்கும் தெரியும். தாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோதும் தெரியும். இப்போது ஆளும்கட்சிக்கு வந்திருந்த போதிலும் தெரியும். எனவே இந்த மரபைத் தொடர்ந்து நடத்துவது முறையாக இருக்கும் என்று நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

---

*மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க முற்பகல் 10-15—10-25 இல் சில பகுதிகள் அகற்றபெற்றன.

1977 ஆகஸ்ட் 9]

திரு. ஏ. ஆர். மாரிமுத்து : ரூல் 42, 41 கீழ் உள்ளவை முடிந்த பிறகு வேறு பொருள்கள் பற்றி பேச வேண்டும். திரு. ஜேம்ஸ் அவர்கள் இதை இப்பொழுது எழுப்பியதே தவறு. கவன ஈர்ப்புத் தீர்மானம் கூட வரவில்லை. அதற்குள்ளாக திரு. ஜேம்ஸ் அவர்கள் எழுந்து விட்டார்கள்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : கவன ஈர்ப்புத் தீர்மானம் முடிந்து விவாதத்திற்குப் போவதற்கு இடையே உள்ளதைத்தான் 'ஸீரோ ஹவராக' உபயோகப்படுத்துவது.

மாண்புமிகு திரு. கி. மனோகரன் : அவைத் தலைவர் அவர்களே, பிரச்சினை முடிந்துவிட்டது என்று நான் கருதுகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அடுத்து, கவன ஈர்ப்பு....

திரு. ஆர். மணிமாறன் : கொடுக்கப்பட்டிருக்கும் அந்த ரிபோர்ட்....

மாண்புமிகு பேரவைத் தலைவர் : பாயின்ட் ஆப் இன்பர்மேஷன் வராது.

திரு. ஆர். மணிமாறன் : பாயின்ட் ஆப் இன்பர்மேஷன்....

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அந்த ரிப்போர்ட் மேல் பேசக்கூடாது. எல்லாம் முடிந்துவிட்டது. தயவு செய்து அமருங்கள்.

7. கவன ஈர்ப்பு.

(அ) கைத்தறித் துணிகள், இராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் பகுதியில் உள்ள நெசவாளர் சங்கங்களில் இலட்சக் கணக்கில் தேங்கியிருப்பதால், நெசவாளர்கள் வேலையற்றிருக்கும் நிலை குறித்து.

திரு. ஏ. ஆர். மாரிமுத்து : தலைவர் அவர்களே. கீழ்க்கண்ட அவசரப் பொதுமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினைக் குறித்து மாண்புமிகு கைத்தறிப் பஞ்சாலைகள் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

"இராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர் சங்கங்களிடம் ரூ. 40 இலட்சத்திற்கு அதிகமாகத் துணிகள் தேங்கியதன் காரணமாக ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்கள் வேலையற்றிருக்கும் நிலைமை குறித்து."

*மாண்புமிகு திரு. கே. ராஜா முகமது : தலைவர் அவர்களே, எமனேஸ்வரம்-பரமக்குடி பகுதியில் 35 கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் 4,000 கைத்தறி நெசவாளர்களைக்கொண்டு